

அவர்களின் வம்சம்:	அவர்கள் முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் பின் ஹாஷிம், ஹாஷிம் குரைஷ் வம்சம், குரைஷ் அரேபியர்களிடமிருந்து வந்தவர்கள், அரேபியர்கள் இஸ்மாயில் பின் இப்ராஹிமின் வழித்தோன்றல்கள்.
பிறப்பு:	யானை படை வருடம் மக்காவில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள். அவர்களின் வயது 63 ஆண்டுகள். அதில் 40 வருடங்கள் நபித்துவத்துக்கு முன்னரும், 23 வருடங்கள் நபியாகவும், இறைத்தூதராகவும் திகழ்ந்தார்கள்.
வளர்ப்பும், பராமரிப்பும்:	பிறப்பிற்கு முன் தன் தந்தையை இழந்து அனாதையாக வளர்ந்தார்கள். தன் பாட்டனார் அப்துல் முத்தலிபின் பராமரிப்பில் இருந்த அவர்கள் அவரது மரணத்தின் பின் தனது சாச்சா அபூதாலிப் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்தார்கள்.
இறைத்தூது:	மனு ஜின் என இரு வர்க்கத்திற்கும் இறை தூதராக அனுப்பப்பட்டார்கள். அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை செவியுற்றும் அவர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இறை நிராகரிப்பாளர்களே. அவர்கள் யாராக இருந்தாலும் சரி.
பிரச்சாரம்:	ஓரிறைக் கொள்கை, நற்குணங்கள், நற்செயல்களின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள். துற்குணங்கள், கெட்ட செயல்கள், இணைவைப்பு ஆகியவற்றை எச்சரித்தார்கள்.
வின்னுலகப் பயணம்:	அவர்கள் வாழ்வில் ஒரு முறை மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் -ஜெருசலத்திற்கு- ஓர் இரவு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள், அங்கிருந்து மேல் நோக்கி விண்ணுலக பயணம் மேற்கொண்டு அல்லாஹ்வுடன் நேரடியாக பேசும் வாய்ப்பைப் பெற்று ஜவேளை தொழுகைகளை பரிசாக பெற்றுத் திரும்பினார்கள்.
ஹிஜ்ரத்தும், இறப்பும்:	மக்காவிலிருந்து மதீனா நகருக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள், பின்னர் அங்கேயே மரணமடைந்து, விசுவாசிகளின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
எத்திவைத்தல்:	அவர்கள் வருகையால் இறைவன் அவனது மார்க்கத்தை பூரணப்படுத்தினான். அதற்கமைய அன்னார் மார்க்கத்தை தெளிவாக எற்றி வைத்து, பொறுப்பை நிறைவேற்றி, சமூகத்தை நல்வழி நடத்தி, இறைபாதையில் முறையாக அறப்போர் புரிந்து விடை பெற்றார்கள். அவர்கள் போதித்த பூரண மார்க்கத்தில் மேலதிகமாக சேர்ப்பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.
அவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள்:	ஏழு, அவை பத்ர், உஹத், அகழிப்போர், ஹைபர், தபூக், மக்கா வெற்றி ஆகியவையாகும்.
அவர்களின் பிள்ளைகள்:	காசிம், இப்ராஹீம், அப்துல்லாஹ். அவர்களையே “தய்யிப்” மனமானவர், “தாஹிர்” தூயவர் என்றழைக்கப்படும். மேலும் ஸய்னப், ருகையா, உம்மு குல்தாம், ஃபாத்திமா. இவர்கள் அனைவரும் நபியவர்களின் வாழ்விலே மரணித்து விட்டனர். பாத்திமா அவர்களை தவிர. அவர்கள் நபியவர்கள் மரணித்து ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.
அவர்களின் துணைவியர்:	கதீஜா, ஆயிஷா, சௌதா, ஜைனப் அல் ஹிலாலிய்யா, உம்மு சலமாஃ (ஹின்த்) செய்னப் பின்த் ஜஹ்ஷ், ஜுவைரிய்யா பின்த் அல்ஹாரித், ஸபிய்யா பின்த் ஹுய்ய், உம்மு ஹபீபா (ரம்லா), ரய்ஹானா பின்த் செய்த், மைமுனா பின்த் அல் ஹாரித்.
அவர்களுக்குப் பாலூட்டிய தாய்மார்கள்:	ஆமினா பிந்து வஹாப், சாச்சா அபூலஹபின் அடிமை துவைபா, ஹலீமா அஸ் ஸஃதிய்யா.
அவர்களுக்கு முதன் முதலில் இறங்கிய வசனம்:	சூரா அல்-அலக் முதல் 5 வசங்கள்.
அவர்களை ஈமான் கொண்ட முதல் நபர்கள்:	ஆண்களில் அபூபக்கர்(ரழி), பெண்களில் மூஃமீன்களின் அன்னை ஹதீஜா, சிறுவர்களில் அலி பின் அபீதாலிப், வளர்ப்பு பிள்ளைகளில் செய்த பின் ஹாரிஸா, அடிமைகளில் பிலால் பின் ரபாஹ் ஆகியோர்.
அவர்கள் நிறைவேற்றிய ஹஜ் உம்ராக்கள்:	நான்கு உம்ராக்களை நிறைவேற்றியுள்ளார்கள். அவை அனைத்தும் துல் கஃதா மாதத்தில் இடம்பெற்றுள்ளன. தன் வாழ்வில் ஒரு தடவை மாத்திரம் ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். அதற்கு விடைபெறும் ஹஜ் என்றழைக்கப்படும். ஹிஜ்ரி 10 ஆம் வருடம் அது இடம்பெற்றது.
அவர்களின் பண்புகள்:	திருமறை அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: நீர் மகத்தான நற்குணத்தை உடையவராக இருக்கின்றீர். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் பண்புகள் குர்ஆனாகவே இருந்தது.
நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதன் முக்கியத்துவம்:	மாமேதை இப்னுல் கய்யிம் குறிப்பிடுகின்றார்கள்: ஓர் அடியானின் ஈருலக வெற்றியும் மகிழ்ச்சியும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே தன் ஆன்மாவுக்கு நலவை நாடுகின்ற, அதற்கு வெற்றியும் மகிழ்ச்சியும் நல்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொரு மனிதனும் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றிலிருந்தும் வழிகாட்டலிலிருந்தும் தன் அறியாமை போக்கிக் கொள்ள எது அவசியமோ அதை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அன்னாரின் வழி நடந்த கூட்டத்தாரில், அவர்களின் அணியினரில் இணைய முடியும். இவ்விடயத்தில் மனிதர்கள் சிலர் அலட்சியத்திலும், சிலர் பின்பற்றி அதிக பாக்கியத்திலும், இன்னும் சிலர் துற்பாக்கிய நிலையிலும் காணப்படுகின்றனர். பாக்கியங்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளது அவன் நாடியோருக்கே அதை வழங்குவான், அல்லாஹ் பேருபகாரம் உடையவனாக இருக்கின்றான்.